

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு (Spousal Support) என்றால் என்ன?

தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு அல்லது விவாகரத்துச் செய்வதற்கு முடிவு செய்தால், துணைவரில் ஒருவர் மற்றையவருக்கு நிதியுதவி செய்து ஆதரிக்குமாறு கோரப்படும். வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு பொதுவாக மாதாந்த அடிப்படையில் செலுத்தப்படும், ஆனால் அது மொத்தத் தொகையாகவும் செலுத்தப்படலாம். குறைவாகச் சம்பாதிக்கும் துணைவருக்கு (பெறுபவருக்கு) அதிகமாகச் சம்பாதிக்கும் (செலுத்துபவர்) துணைவரால் வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு கொடுக்கப்படுகின்றது.

சிறுவருக்கான நிதியாதரவைப் போல வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு தானாகவே கிடைத்து விடுவதில்லை. அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கான உத்தரவு ஒன்றுக்காக நீதிமன்றத்தை நாட வேண்டும்.

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக்குத் தகுதியுடையவர்கள் யார்?

- திருமணமான தம்பதிகள்
- குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள்
- எந்த ஒரு காலகட்டத்திலாவது நிரந்தரமான உறவுமுறையில் இருந்ததுடன், இருவருக்கும் சொந்தமாகப் பிறந்த பிள்ளைகள் உள்ள தம்பதிகள்

• நீங்கள் கனடாவிற்கு வருவதற்கு உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு ஸ்பொன்சர் செய்திருந்தால், நீங்கள் கனடாவிற்கு வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுக்கு ஆதரவளிக்க அந்தப் பொறுப்பேற்றல் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைவர் ஒப்புக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில், நீங்கள் பிரிந்தால், வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவையும் அவர் உங்களுக்கு வழங்க வேண்டும்.

குறிப்பு: வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவைப் பெற்றுக்கொள்வதற்குரிய தகுதிபெறுவதற்கு, நீங்கள் திருமணம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவின் நோக்கம்

- திருமணம் அல்லது உறவுமுறை ஒன்றில் பிரிவினைக்குப் பின்னர் ஒரு துணைவருக்கு நிதிப்பிரச்சனைகள் ஏற்படாமல் சமாளிப்பதற்கு உதவுவது
- பிரிவினை அல்லது விவாகரத்துக் காரணமாக ஒருவர் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலைக் குறைப்பது
- சிறுவருக்கான நிதியாதரவைச் செலுத்த வேண்டிய கடமையிலும் பார்க்க மேலதிகமாகப் பிள்ளைகளைப் பராமரிக்கும் செலவைப் பகிர்ந்து கொள்வது
- உறவுமுறையின்போது, ஒவ்வொரு துணைவரும் வழங்கிய பங்களிப்புகளை அங்கீகரிப்பது, உதாரணமாகப், பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்காக ஒருவர் வேலை செய்வதை நிறுத்தியிருந்தால், அவருக்கு இழப்பீடு வழங்கப்படலாம்

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு எனக்குக் கிடைக்குமா?

இதற்குரிய தகுதியை நிர்ணயிக்கும்போது பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன:

- நீங்களும் உங்கள் துணைவரும் ஒன்றாக வாழ்ந்திருந்த காலம் எவ்வளவு
- உங்கள் இருவருக்கும் சொந்தமாகப் பிள்ளைகள் பிறந்துள்ளார்களா, அப்படியிருந்தால் அவர்களைப் பராமரித்துக் கொண்டிருப்பவர்கள் யார்
- உங்கள் இருவருடைய வருமானங்கள் மற்றும் நிதி நிலைமைகள்
- உங்கள் உறவுமுறை இருந்த காலகட்டத்தில், பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது அல்லது உங்கள் துணைவரின் தொழிலை உருவாக்க உதவுவது போன்று நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்த பொறுப்புகளில் ஏதாவது, உங்களுக்குரிய ஒரு தொழிலை உருவாக்குவதில் தடை ஏற்படுத்தியுள்ளதா என்பது
- பிரிவினை அல்லது விவாகரத்து நிலைமை, உங்களுக்கு நிதியாதரவு தேவைப்படும் நிலைக்கு உங்களை இட்டுச் சென்றுள்ளதா மற்றும் உங்கள் முன்னாள்த் துணைவரிடம் நிதியாதரவு வழங்குவதற்குப் போதுமானளவு வருமானம் மற்றும் சொத்துக்கள் உள்ளதா என்பது
- நீங்கள் பிரிந்தால், வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு யாருக்குக் கிடைக்கும் என்பதைக் குறிக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று உங்களிடம் உள்ளதா என்பது
- வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு ஆலோசனை வழிகாட்டுதல்கள் (Spousal Support Advisory Guidelines - SSAG)

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவாக நான் பெற்றுக்கொள்ளும் தொகை எவ்வளவு அத்துடன், எவ்வளவு காலத்திற்கு நான் அதைப் பெற்றுக்கொள்வேன்?

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுத் தொகை மற்றும் காலஅளவு என்பன பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல காரணிகளைப் பொறுத்தது:

- உங்கள் வருமானத்திற்கும் உங்கள் முன்னாள்த் துணைவரின் வருமானத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசப்படும் தொகை பெரியளவில் உள்ளதா என்பது
- நீங்கள் ஒன்றாக வாழ்ந்த காலம் எவ்வளவு (நீங்கள் அதிக காலம் ஒன்றாக வாழ்ந்திருந்தால், அதிக தொகையை நீண்ட காலத்திற்கு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்)
- உங்கள் இருவருக்கும் சொந்தமாகப் பிள்ளைகள் பிறந்துள்ளார்களா, அப்படியிருந்தால் அவர்களைப் பராமரித்துக் கொண்டிருப்பவர்கள் யார்
- உங்கள் வயது மற்றும் உங்கள் துணைவரின் வயது
- நீங்கள் உறவுமுறையில் இருந்த காலகட்டத்தில், உங்கள் ஒவ்வொருவருக்கும் இருந்த பொறுப்புகள்
- உங்கள் ஒவ்வொருவரினதும் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம்
- நீங்கள் இருவரும் தனித்தனி நபர்களாக உங்களை எவ்வளவு தூரம் ஆதரிக்கக்கூடிய திறன் உள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்பது

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவை எவ்வாறு பெற்றுக்கொள்வது

1. பிரிவினை ஒப்பந்தம் (Separation Agreement) – வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுத்

கொடுப்பனவுகளின் தொகை மற்றும் எத்தனை தடவைக்கு ஒருமுறை அவற்றைக் கொடுப்பது என்பவற்றில் தம்பதியர் இருவரும் ஒரு உடன்பாட்டுக்கு வரக்கூடும். இதனால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. எனினும் இந்த ஒப்பந்தம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம், அதனால் நீதிமன்றம் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

2. நீதிமன்றம் – தம்பதியர் நீதிமன்றச் செயற்பாட்டு முறை மூலம் செல்லலாம், மேலும் ஒரு நீதிபதி பல காரணிகளைக் கருத்திற் கொண்டு, வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு ஆலோசனை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒரு உத்தரவை வழங்குவார்.

குறிப்பு: வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுத் தொகை மற்றும் கால அளவைத் தீர்மானிப்பதற்குரிய ஒரு வழிகாட்டியாக இந்த வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு ஆலோசனை வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது சட்டம் அல்ல, ஆனால் நீதிமன்றங்கள் வழக்கமாக இந்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துகின்றன.

எனது துணைவர் வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவை வழங்கவில்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் துணைவர் உடன்படிக்கையின்படி வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக் கொடுப்பனவுகளைச் செய்ய மாட்டார் என நீங்கள் நினைத்தால், உங்கள் ஒப்பந்தத்தைக் குடும்பப் பொறுப்பு அலுவலகத்தில் (Family Responsibility Office - FRO) பதிவு செய்யலாம். FRO என்பது நிதியாதரவுக்

கொடுப்பனவுகளை உரிய முறையில்
நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாகவுள்ள ஒரு
அரசாங்க நிறுவனமாகும். நீதிமன்ற உத்தரவு தானாகவே FRO
க்கு அனுப்பப்படும், ஆனால் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள
ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் முதலில் தாக்கல்
செய்யப்பட்டுப், பின்னர் FRO இல் பதிவு செய்யப்பட வேண்டும்.
நீங்கள் FRO இல் பதிவு செய்து கொண்டவுடன், அவர்கள்
உங்களுக்குரிய நிதியாதரவுக் கொடுப்பனவுகளை உரிய
முறையில் நடைமுறைப்படுத்துவார்கள்.

உங்கள் கொடுப்பனவை நீங்கள் பெற்றுக்கொள்வதனை
உறுதிசெய்வதற்கு, FRO செய்யக்கூடிய சில விடயங்கள்
பின்வருமாறு,

- பணம் செலுத்த வேண்டியவரின் வங்கிக் கணக்கு,
ஓய்வூதியச் சேமிப்பு, வேலைவாய்ப்புக் காப்புறுதி,
நிவாரணங்கள் அல்லது ஊதியத்திலிருந்து நேரடியாகப்
பணத்தைப் பெற்றுக்கொள்ளல்
- பணம் செலுத்த வேண்டியவரின் ஓட்டுநர் உரிமத்தை
இடைநிறுத்தல்
- வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக்
கொடுப்பனவைச் செலுத்தும் வரைக்கும், பணம் செலுத்த
வேண்டியவர் அவரது நிலவுடைமைச் சொத்துரிமையை
விற்பதை அல்லது மாற்றுவதைத் தடுத்தல்
- பணம் செலுத்த வேண்டியவருக்கு எதிராக நீதிமன்றத்தில்
வழக்கு ஒன்றைத் தொடங்குதல்

வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக் கொடுப்பனவுகள் மற்றும் உத்தரவுகளை மாற்றுதல்

உங்கள் நிலைமை அல்லது உங்கள் துணைவரின் நிலைமை
மாறினால், வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக்
கொடுப்பனவு குறித்த உங்கள் ஒப்பந்தம் அல்லது உத்தரவில்

நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

**மாற்றங்களைச் செய்வதற்குப் பின்வருவனவற்றைப்
போன்ற “சூழ்நிலைகளில் பொருள் மாற்றம்”
ஏற்பட்டுள்ளதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்:**

- உங்கள் வருமானம் அல்லது உங்கள் துணைவரின் வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
- உங்களுக்கு இனிமேல் வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவு தேவைப்படாது
- நீங்கள் மறுமணம் செய்துள்ளீர்கள், அத்துடன், முன்னர் உங்களுக்குத் தேவை இருந்ததால் மட்டுமே, வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவைப் பெற்றுவந்தீர்கள்
- பிள்ளைகளுக்கான பராமரிப்பு ஏற்பாடு மாறிவிட்டது

உங்கள் பிரிவினை ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே இந்த மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்று கூறலாம். உதாரணமாக, வாழ்க்கைத் துணைவருக்கான நிதியாதரவுக் கொடுப்பனவு எந்த சூழ்நிலையில் முடிவடையும் என்பதை இது குறிப்பிடலாம். இல்லையெனில், மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அத்துடன், நீங்கள் இருவரும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டால், நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கையெழுத்திடலாம். நீங்கள் ஏற்கனவே நீதிமன்றம் மற்றும் FRO இல் ஒப்பந்தம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தால், முந்தைய ஒப்பந்தத்தை மாற்றீடு செய்வதற்குப் புதிய ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்யலாம். உங்கள் தற்போதைய நீதிமன்ற உத்தரவை மாற்றுவதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்து, உங்கள் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்புதல் உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்கலாம். இந்த நிலை ஏற்பட்டால், நீங்கள் புதிய ஒப்பந்தம் செய்யவோ

அல்லது மற்றொரு நீதிமன்ற உத்தரவைப் பெறவோ தேவையில்லை. புதிய பிரிவினை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கவோ அல்லது உங்கள் உத்தரவை மாற்றவோ உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், "தகராறுக்குரிய மாற்றுத் தீர்வு (ADR)" எனப்படும் நடைமுறை மூலம் நீதிமன்றத்திற்கு வெளியே உங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம் அல்லது நீதிமன்றத்திற்குச் சென்று மாற்றங்களை ஏற்படுத்துமாறு நீதிபதியிடம் கேட்கலாம்.